

The detailed procedure is available in the Press notice which can be downloaded along with the NIT from the website: www.etenders.pwdpondy.in only by those contractors who are having valid ikey and digital signature certificate.

- (i) Availability of NIT . . . from 10.00 a.m. on 8-2-2017
to 4.00 p.m. on 22-2-2017.
- (ii) Closing date and time for submission of e-tender . . . 24-2-2017 at 3.30 p.m.
- (iii) Date and time of opening of tenders . . . 24-2-2017 at 4.00 p.m.

Please contact KEONICS e-tender help desk for guidance in Phone No. 09952787829 (or) 9865370307 (or) 080-40482000.

Please contact AXIS Bank, for e-payment help desk guidance in Phone No. 80986 02092/0413-2227223/ 0413-2227312.

EXECUTIVE ENGINEER (B&R).

நெட்டப்பாக்கம் கொம்புன் பஞ்சாயத்து ஆபத்தான நிறுவனங்கள்

அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் நெட்டப்பாக்கம் கொம்புன் பஞ்சாயத்தின் எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்புன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின்திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. வினோத் கார்க், இயக்குநர், எண்கள் 94/2, 3 மற்றும் 4, ஏரிப்பாக்கம், நெட்டப்பாக்கம் கொம்புன், புதுச்சேரி.	M/s. புஷ்பிட் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், மறு அளவை எண்கள் 94/2, 3, 95/3pt., மற்றும் 4pt., ஏரிப்பாக்கம், நெட்டப்பாக்கம் கொம்புன், புதுச்சேரி.	எம். எஸ் பில்லட்ஸ்	5,000 குதிரைத் திறன்	78 (ஒரு பணிமுறை).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன் படி இத்தொழில் நிறுவனங்களை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் நெட்டப்பாக்கம் கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் நெட்டப்பாக்கம் கொம்புன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

நெட்டப்பாக்கம், 2017 *வரலாறு* சிப்ரவரி மீ 8 வ.

அ. மனோகர்,
ஆணையர்.

NETTAPAKKAM COMMUNE PANCHAYAT

Nettapakkam, the 8th February 2017.

Dangerous Establishments

NOTICE

The undermentioned person has requested for permission to set up the following industry within the Nettapakkam Commune Panchayat limits as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1.	Thiru Vinod Garg, Director, Nos. 94/2,3 and 4, Eripakkam, Nettapakkam Commune, Puducherry.	M/s. Pushpit Steels Private Limited, R.S. Nos. 94/2, 3, 95/3pt., and 4pt., Eripakkam, Nettapakkam Commune, Puducherry.	M.S. Billets	5,000 H.P.	78 (single shift)

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industry, are invited to reach the Commissioner, Nettapakkam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the Official Gazette.

The objections, so received within the specified period will be considered by this Commune Panchayat.

A. MANOHAR,
Commissioner.

AFFIDAVIT

I, Gangi. Yashwanth Venkat Sai Kumar Yadav, son of Gangi. Durga Prasad, aged 19 years, residing at No. 36, First Floor, 7th Cross, Tagore Nagar, Lawspet, Puducherry-605 008, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my name has been mentioned as 'Gangi. Yashwanth Venkat Sai Kumar Yadav' in my Nationality Certificate *vide* No. PY/TOO/38/0070531, dated 20-11-2013 issued by the Taluk Office, Oulgaret, Department of Revenue and Disaster Management, Government of Puducherry,

I state that my name has been mentioned as 'Gangi Yashwanth Venkat Saikumar' in my S.S.L.C. Mark Sheet *vide* Serial No. SEC 2300787, Register No. 1858625, dated 31-5-2013 issued by the State Board of School Examinations, Chennai-600 006 and in my Aadhaar Card No. 9663 6393 8740 issued by the Unique Identification Authority of India.

I state that my name has been mentioned as 'வெங்கட் சாய்குமார் (Venkat Saikumar)' in my Family Ration Card No. 179931 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry.

I declare that the abovesaid three names *viz.*, 'Gangi. Yashwanth Venkat Sai Kumar Yadav', 'Gangi Yashwanth Venkat Saikumar' and 'வெங்கட் சாய்குமார் (Venkat Saikumar)' are refer to one and the same person that is myself only.

Further, I state that I always use to write and sign my name as 'Gangi. Yashwanth Venkat Saikumar Yadav' in all my records, deeds and writings and in all this proceedings, dealings and transactions, and hereafter, I shall use this same name for all the transactions whatsoever.

The above deposition is true and correct to the best of my knowledge, belief and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 19th day of January 2017.

998734

**GANGI. YASHWANTH VENKAT
SAI KUMAR YADAV.**

AFFIDAVIT

I, Danielsavaridass, son of Anandaraj, 34 years and residing at the house bearing Door No. 25, Iyyanar Koil Street, Vaithikuppam, Puducherry-605 012, do hereby solemnly and sincerely affirm to whomsoever, it may be concern as follows: